

காயல்பட்டணம் நகராட்சி

மார்ச் மாத மன்றப்பொருள்

மன்றப்பொருள்; 1 தீர்மான எண் : 2000 அனுமதிக்கப்பட்டது

மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவு படி, உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வருகின்ற மற்றம் முடிவுற்ற பணிகள் குறித்த விபரத்தினை தினகரன் நாளிதழில் 7.3.2020 அன்று விளம்பரம் செய்த வகைக்கு செலவு தொகையாக முறையே ரூ.21000/- னை வழங்குவதற்கு மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

அலுவலக குறிப்பு-

மன்றம் அனுமதிக்கலாம்.

ந.க.எண். 1142/2019/இ1

மன்றப்பொருள்; 2 தீர்மான எண் : 2001 அனுமதிக்கப்பட்டது

காயல்பட்டணம் நகராட்சியில் விதி எண். 15ன் கீழ் அவசர அவசியம் கருதி மார்ச் 2020ம் மாதத்திற்கு செலவினங்கள் மேற்கொண்டதற்கும், அதற்கான பதிவேடு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

அலுவலக குறிப்பு-

மன்றம் பார்வையிட்டு அங்கீகரிக்கலாம்.

மன்ற பொருள்; 3 தீர்மான எண் : 2002 அனுமதிக்கப்பட்டது

காயல்பட்டணம் நகராட்சியில் பயன்பாட்டில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு குடிநீர் வாகனங்களின் (TN 69 U 9148, TN 69 AR 6018 ஆகிய இரு வாகனங்கள்) அவசர அவசியம் கருதி பழுது பார்த்த வகைக்கு (ஜூன் 2019 முதல் டிசம்பர் 2019 வரை) சில்லரை செலவினமாக, தொகை ரூ.12,825/- னை இந்நகராட்சி பணியாளர் திரு.ப.சிதம்பரம், என்பவரால் செலவுகள் மேற்கொண்ட வகைக்கு தொகை வழங்க மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

அலுவலக குறிப்பு-

மன்றம் அனுமதி வழங்கலாம்.

கோப்பு எண். இ1/612/2019

**மன்ற பொருள்: 4 தீர்மான எண் : 2003 அனுமதிக்கப்பட்டது**

பொது மேலாளர், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், தூத்துக்குடி அவர்களின் பரிந்துரையின் படி, காயல்பட்டணம் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 400 சதுர அடி பரப்பில் உள்ள இடத்தினை ஆவின் பால் பூத் அமைத்திட, நகரமைப்பு அலுவலர் பரிந்துரையின்படியும், மற்றும் பொது பணி மேற்பார்வையாளரால் நிர்ணயம் செய்து கண்கட்டப்பட்ட, தரை வாடகை ரூ.2650/- யில், திரு. எஸ்.சந்தானக்குமார், காயல்பட்டணம் என்பவருக்கு அனுமதி வழங்கிட மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

**அலுவலக குறிப்பு-**

மன்றம் அனுமதி வழங்கலாம்.

கோப்பு எண். இ1/612/2019

**மன்றப்பொருள் : 5 தீர்மான எண் : 2004 அனுமதிக்கப்பட்டது**

காயல்பட்டணம் நகராட்சி 11 வது வார்டுக்குட்பட்ட பெரிய நெசவுத்தெரு சாலையானது மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையின்படி அச்சாலையினை சிமெண்ட்கல்பதித்து சாலை அமைத்திட தயாரிக்கப்பட்ட உத்தேச மதிப்பீடு ரூ.6.00இலட்சத்திற்கு மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

**மன்றப்பொருள்: 6 தீர்மான எண் : 2005 அனுமதிக்கப்பட்டது**

காயல்பட்டணம் நகராட்சி பேருந்து நிலைய உள் கடைகள் 11 மற்றும் வெளிப்புற கடைகள் 8 ஆகியவை மே 2017 முதல் ஏப்ரல் 2020 முடிய 3 ஆண்டுகள் வாடகை கட்டணம் முடிவடைவதை முன்னிட்டு தற்போது நகராட்சி விதிகளின் படி தற்போது மே/2020 முதல் 15% கடை வாடகையினை 3 ஆண்டுகளுக்கு உயர்த்தி நிர்ணயம் செய்ய மன்றத்தின் அனுமதிக்கு

**அலுவலக குறிப்பு:**

மன்றம் அனுமதி வழங்கலாம்

**மன்றப்பொருள்:7 தீர்மான எண் : 2006 அனுமதிக்கப்பட்டது**

கொரானோ வைரஸ் பரவலை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கை காரணமாக பேருந்துகள் இயங்காதது காரணமாக நகராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலைய பேருந்துகள் நுழைவு கட்டணம் வசூல் மற்றும் தினசரி சந்தை வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது மன்றத்தின் பார்வைக்கு

தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் (பொ)  
காயல்பட்டணம் நகராட்சி